

கொழும்பு பெரும்பாக நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ முன்னேற்ற முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - செயற்திட்டம் 03 - 2024

கொழும்பு பெரும்பாக நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ முன்னேற்ற முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - செயற்திட்டம் 03 இன் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூறுக்கள் மீதான கணக்காய்வு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் கைச்சாத்திட்ட 2016 ஆகஸ்ட் 11 ஆம் திகதிய 3348 எஸ்ஆர்ஐ ஆம் இலக்க செயற்திட்ட உடன்படிக்கையின் II ஆம் உறுப்புரையின் 2.10 (அ) பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 செயற்திட்டத்தின் அமுலாக்கல், நோக்கங்கள், நிதியளித்தல் மற்றும் காலப்பகுதி

செயற்திட்டம் மற்றும் நிகழ்ச்சித்திட்டம் - செயற்திட்டம் 3 இன் கடன் உடன்படிக்கைகளின் பிரகாரம், முன்னாள் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சான தற்போதைய நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சு நிறைவேற்றல் முகவராகவுள்ளதுடன் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நிகழ்ச்சித்திட்டம் - செயற்திட்டம் 3 இன் அமுலாக்கல் முகவராக உள்ளது. கொழும்பு பெரும்பாக பகுதியில் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சேவைகளின் முறைமை வினைத்திறன் மற்றும் நிதி நிலைபேறான தன்மையை முன்னேற்றுவதே நிகழ்ச்சித்திட்டம் - செயற்திட்டம் 3 இன் குறிக்கோளாக உள்ளது. கடன் உடன்படிக்கைகளின் பிரகாரம், நிகழ்ச்சித்திட்டம் - செயற்திட்டம் 3 இன் மதிப்பிடப்பட்ட மொத்த கிரயம் ரூபா 29,642.60 மில்லியனிற்கு சமமான ஐ.அ.டொலர் 228.02 மில்லியனானதுடன் அதில் ரூபா 15,990 மில்லியனிற்கு சமமான ஐ.அ.டொலர் 123 மில்லியன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சாதாரண மூலதன வளங்களால் நிதியளிக்கப்படுவதற்கு உடன்பாடு காணப்பட்ட அதேநேரம் ரூபா 650 மில்லியனிற்கு சமமான ஐ.அ.டொலர் 5 மில்லியன் ஆசிய அபிவிருத்தி நிதியத்தின் விசேட நிதி வளங்களால் நிதியளிக்கப்படுவதற்கு உடன்பாடு காணப்பட்டது. மேலும், ரூபா 7,742.80 மில்லியனிற்கு சமமான ஐ.அ.டொலர் 59.56 மில்லியன் ஐரோப்பிய முதலீட்டு வங்கியால் (ஈஐபீ) நிதியளிக்கப்படுவதற்கு உடன்பாடு காணப்பட்டது. ரூபா 5,259.80 மில்லியனிற்கு சமமான ஐ.அ.டொலர் 40.46 மில்லியன் மிகுதி தொகை இலங்கை அரசாங்கத்தால் பங்களிப்புச் செய்யப்படுவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சித்திட்டம் - செயற்திட்டம் 3 இன் மதிப்பிடப்பட்ட மொத்தக் கிரயத்தில், ரூபா 7,231.90 மில்லியனிற்கு சமமான ஐ.அ.டொலர் 55.63 மில்லியன் தொகை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்டிருந்ததுடன் ரூபா 22,410.70 மில்லியனிற்கு சமமான ஐ.அ.டொலர் 172.39 மில்லியன் கொழும்பு மாநகர சபையால் மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட நடவடிக்கைகளிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையானது தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையால் அமுலாக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் -செயற்திட்டம் 3 இன் நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புக்களைக் கொண்டுள்ளது. நிகழ்ச்சித்திட்டம் - செயற்திட்டம் 3 ஆனது அதன் நடவடிக்கைகளை 2016

நவம்பர் 03 இல் தொடங்கியிருந்ததுடன் 2020 யூன் 30 அளவில் பூர்த்தி செய்யப்படுவதற்கு பட்டியலிட்டிருந்தது. பின்னர் நிகழ்ச்சித்திட்டம் - செயற்திட்டம் 03 இன் காலப்பகுதி 2024 பெப்ரவரி 29 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

1.3 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இந்த அறிக்கையின் 2.1 இல் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களை தவிர்த்து 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான செயற்திட்டத்தின் நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.4 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.5 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

செயற்திட்டத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா

வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிகழ்ச்சித்திட்டம் - செயற்திட்டம் 3 இன் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எனது கணக்காய்வின் போது என்னால் இனங்காணப்படுகின்ற உள்ளகக் கட்டுப்பாடுகளிலுள்ள ஏனைய விடயங்களிற்கிடையேயான ஏதாவது முக்கியமான

குறைபாடுகள் உள்ளடங்கிய முக்கியமான கணக்காய்வுக் காண்புகள் தொடர்பாக ஆளுகையுடன் தொடர்புபடுத்தப்பட்டவைகளை நான் தெரிவிக்கின்றேன்.

2. நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்கீட்டுக் குறைபாடு/ கணக்காய்வு விடயம்	தொகை ரூபா. மில்லிய ன்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ) இலங்கை கணக்கீட்டு நியமம் 21 இன் பந்தி 39(அ) இன் படி, செயற்திட்டத்தின் வெளிநாட்டுக் கடனுடன் தொடர்புடைய ரூபா. 1,141 மில்லியன் பெறுமதியான சமநிலை சரிசெய்தல்கள் மீளாய்வாண்டின் நிதிக்கூற்றுக்களில் கணக்கிடப்படவில்லை.	1,141	சமநிலை சரிசெய்தல்கள் மேற்கொள்ளப்படவில்லை.	எல்கேஎஸ் உடன் இணங்குதல்.

2.2 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமை/ கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
நிதிப்பிரமாண இல. 502(2)	தனித்தனியாக வகையான நிலையான பதிவேட்டை பேணியிருக்கவில்லையென்பதுடன் செயற்திட்டத்தால் பெறப்பட்ட அனைத்து சொத்துக்களிற்கும் தனித்தனியாக வகைப்படுத்தாமல் பதிவேட்டில் பதியப்பட்டிருந்தது.	ஒவ்வொரு சொத்துக்களும் சொத்துப் செயற்திட்டம் மாற்றும் வரையிலும் செயற்திட்டம் அதன் இருப்புப் பதிவை பேணியிருந்தது.	நிதிப்பிரமாணங்கள் பின்பற்றப்பட வேண்டும்.

3 பௌதீக மற்றும் நிதி செயலாற்றல்

3.1 செயற்திட்ட நடவடிக்கைகளின் பௌதீக செயன்முன்னேற்றம்.

செயற்திட்டத்தின் செயற்பாடுகள் 03 கூறுகளை உள்ளடக்கியதுடன் ரூபா 4,940 மில்லியனிற்கு சமமான ஐ.அ.டொலர் 38 மில்லியன் அந்த 3 கூறுகளின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அதில், செயற்திட்டம் 01 மற்றும் 02 இற்கான நிதி இடைவெளியை நிரப்புவதற்கு மேலதிக நிதியுதவிக்காக ரூபா 4,550 மில்லியனுக்கு சமமான ஐ.அ.டொலர் 35 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்ததுடன் செயற்திட்ட அபிவிருத்தி உதவி பணிகளிற்காக ரூபா 390 மில்லியனிற்கு சமமான ஐ.அ.டொலர் 3 மில்லியன் மீதி ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும், ஐ.அ.டொலர் 38 மில்லியனில் 89 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஐ.அ.டொலர் 34 மில்லியன் (ரூபா 9,359.02 மில்லியனுக்கு சமமான) மாத்திரமே செயற்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும் செயற்திட்டத்தின் நீடித்தகாலப்பகுதியின் இறுதியளவிலும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

3.2 ஒப்பந்த நிர்வாகம்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ) ICB 3 ஒப்பந்தத்தின் பிரதான ஒப்பந்ததாரருக்கு உரிமைகோரல்களாக ரூபா 436.48 மில்லியன் தொகை செலுத்தப்பட்டிருந்தது. ஒப்பந்த நிபந்தனைகளுக்கு மாறாக, உரிமைக்கோரிக்கை கணிசமான தாமதத்துடன் சமர்ப்பிக்கப்பட்டது மற்றும் ஆலோசனை ஒப்பந்தம் ஏற்கனவே காலாவதியான பிறகு மாறுதல் ஆணை குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த கோரிக்கை இயக்குநர்கள் குழு, வரிசை அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முறையான அனுமதி இல்லாமல் செலுத்தப்பட்டது, இது நிறுவப்பட்ட பெறுகை நடைமுறைகளை மீறுவதாகும்.	மாறுதல் ஆணைக் குழு அனுமதியைச் செயல்படுத்தியது, பின்னர் இது DGM (DC) மற்றும் Addl.GM (WSP) ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் பொது முகாமையாளரால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த நடைமுறை EOTகள் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளுக்காக வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி இருந்தது.	வேறுபாட்டிற்காக முறையான விசாரணை பின்பற்றப்பட வேண்டும்.
(ஆ) செயற்திட்ட பணிப்பாளர் கொழும்பு நகரின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1,405.04 மில்லியன் மற்றும்	ஏஃப் நடைமுறையின்படி ஒப்பந்தத் தொகையில் 15% கூடுதலாகப் பயன்படுத்த செயற்திட்ட இயக்குநரால் ஒரு கட்டணம்	அதிகார வரையறைகளுடன் இணங்க வேண்டும்.

ரூ.1,355.13 மில்லியன் பரிந்துரைக்கப்பட்டு, பொது
 செலுத்தியுள்ளார், இது முறையான முகாமையாளரால்
 அனுமதி இல்லாமல் மூல ஒப்பந்தத் தொகையை விட அதிகமாகும்.
 மொத்த ஒப்பந்தத் தொகையான ரூபா.6,375.62 மில்லியனுக்கு
 அமைச்சரவை அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கை 2022
 திசம்பர் இல் மட்டுமே தொடங்கப்பட்டது, இது அந்தந்த
 ஒப்பந்தம் முடிவடைந்த திகதிகளுக்குப் பிறகு 07 முதல் 09
 மாதங்கள் வரை கணிசமான தாமதத்தை ஏற்படுத்தியது.

- (இ) ICB 01 ஒப்பந்தத்தின் இறுதி சிட்டை ஒப்பந்தத் தொகை சுயாதீன தரப்பினர் பெறுமதி ரூபா. 709.05 மில்லியன் விரிவாக்க அனுமதிக்கு சரியான தன்மையினை மற்றும் ICB 02 இன் கடைசி இரண்டு முன்னர் பெரும்பாலான உறுதி செய்ய IPCகளின் பெறுமதி ரூபா. 2,906.39 மாறுபாடுகள் (EWO/ SSR) வேண்டும். மில்லியன் ஆகியவை ஆலோசகரின் ஆலோசகரால் பரிந்துரையையோ அல்லது மூன்றாம் பரிந்துரைக்கப்பட்டன. (இந்த தரப்பு மதிப்பாய்வையோ எடுக்காமல் மேம்பாடு TEC மற்றும் செயற்திட்டத்தால் SCAPC உறுப்பினர்களால் செயற்திட்டத்தால் மதிப்பாய்வு செய்யப்பட்டது, இதில் மூன்றாம் தரப்பு (வெளி) உறுப்பினர்களும் அடங்குவர்.
- (ஈ) எலி ஹவுஸில் ஒரு நிலத்தோற்றப் பணிக்கான ஒப்பந்தம் ரூபா.58.84 ICB ஒப்பந்த விதியின் கீழ் சுயாதீன விசாரணை பணிக்கான ஒப்பந்தம் ரூபா.58.84 பணியை மேற்கொள்ள மேற்கொள்ளப்பட மில்லியனுக்கு வழங்கப்பட்டுள்ளது, குறைந்த விலையில் ஏலம் மேற்கொள்ளப்பட வேண்டும். இது பொறியியலாளரின் மதிப்பீட்டை எடுத்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். விட 13 சதவீதம் அதிகமாகும், இது தோற்றத்தோற்றப் பணிகளுக்காகவும் ஈடுபட்ட அதே செலவை மிச்சப்படுத்த, எலியில் நிலப்பதப்படுத்தல் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டதுடன் மேலும், கொழும்பு நகரத்தின் ஒப்பந்த நடவடிக்கைக்காக வடக்குப் பகுதியில் வடக்கு வெயில் முறையான நடைமுறையைப் குறைப்புக்கான அமைப்பு பின்பற்றி குறைந்த விலையில் மறுவாழ்வுக்கான யாண்டு பைப்பிங்

பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூபா. 100 மில்லியன், செயற்திட்ட ஏற்பாடு இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட பணி நோக்கமான எலி ஹவுஸில் நிலத்தோற்றப் பணிக்காக முறையற்ற முறையில் பயன்படுத்தப்பட்டது அவதானிக்கப்பட்டதுடன் செயற்திட்ட ஒப்பந்தத்தின் பந்திகள் 2.03(ஆ) மற்றும் 2.14 ஐ மீறி முறையான அனுமதி இல்லாமல் செயல்படுத்தப்பட்டது,

இந்த செயற்திட்டம் NCB க்கு பதிலாக ஷாப்பிங் முறையை முறையற்ற முறையில் பயன்படுத்தியது, முறைசாரா முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மூன்று விலைமனுக்களை மட்டுமே பெற்றது, மேலும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு இந்தப் பிரச்சினையைக் கருத்தில் கொள்ளவில்லை. இருப்பினும், இறுதி ஒப்பந்த பெறுமதி ரூபா. 66.88 மில்லியன், ஒரு சுயாதீன மதிப்பீட்டைப் பெறாமல் ஒரு செயற்திட்ட மாறுபாட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.

ஏலம் எடுத்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரும்பாலான மாறுபாடுகள் செயற்திட்ட ஆலோசகரால் பரிந்துரைக்கப்பட்டன.

- (உ) மாளிகாகந்த நீர்த்தேக்க வளாகத்தில் ஒப்பந்த விதியின் கீழ் நிலம் சுயாதீன விசாரணை நிலம் பதப்படுத்தல் பணிக்கான பதப்படுத்தல் செயற்பாட்டை நடத்தப்பட வேண்டும். ஒப்பந்தம் ரூபா. 65.27 மில்லியன் மேற்கொள்ள முடிவு செலவில் முன் அனுமதி இல்லாமல் செய்யப்பட்டது. வழங்கப்பட்டது, இது பொறியாளரின் இரண்டு நிலம் பதப்படுத்தல் மதிப்பீட்டை விட 11.52 சதவீதம் ஒப்பந்த மேற்கோள்களும் அதிகாகவிருந்தது. மேலும், கொழும்பு வெவ்வேறு நகர ஒப்பந்தத்தின் கிழக்குப் பகுதியில் ஒப்பந்தக்காரர்களால் NRW குறைப்பின் கீழ் யாண்டு குழாய் அழைக்கப்பட்டன. பின்னர், வேலைகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 10 விலைப்புள்ளிகள் வெவ்வேறு மில்லியன் இந்த நோக்கத்திற்காகப் TEC களால் மதிப்பீடு பயன்படுத்தப்பட்டது. செய்யப்பட்டன. அதன்படி, ஒப்பந்த நடவடிக்கைக்கு மிகக் குறைந்த ஏலதாரர் ரூபா. 38,493,184 ஆக

அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இது ஆரம்ப தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒப்பந்த விலையில் 59 சதவீதம்
ஆகும்.

செயற்திட்ட பணிப்பாளர் முறையான
அனுமதி இல்லாமல் அதை
அங்கீகரித்துள்ளார்.

3.3 முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

	கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ)	2010 யூலை 26 இன் 05 ஆம் இலக்க முகாமைத்துவ சுற்றறிக்கையின் பிரகாரம் செயற்திட்டத்தின் செயற்பாடுகள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உள்ளக கணக்காய்வு பிரிவால் கணக்காய்வு செய்யப்பட்டிருக்கவில்லை.	ஆண்டுதோறும், செயற்திட்ட நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான தங்கள் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் உள்ளக கணக்காய்வு வெளிப்படுத்துகிறது.	சுற்றறிக்கையின்படி உள்ளக கணக்காய்வு செயல்பட வேண்டும்.
(ஆ)	2024 திசெம்பர் 31 நிலவரப்படி, செயற்திட்டத்தின் 92 சதவீதத்திற்கு சமமான ரூபா.11,792 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் மூலதனமாக்கப்பட்டு NWSDBயிடம் ஒப்படைக்கப்படவில்லை. மேலும், ரூபா.429 மில்லியனுக்கான சொத்து படிவங்களை டிஜிஎம் (Western Central) கையகப்படுத்தினார், அவர் செயற்திட்ட இயக்குநரிடமும் அதே சொத்துக்களையும் ஒப்படைத்தார், அதே நேரத்தில் ரூபா.131 மில்லியன் மதிப்புள்ள மற்ற ஒப்படைப்பு படிவங்களில் பிரதம கணக்காளர் அல்லது கிரய கணக்காளரிடமிருந்து தேவையான கையொப்பங்கள் மற்றும் முத்திரைகள் இல்லை	PD மற்றும் DPD சொத்து படிவங்களின் சுருக்கமான தாளில் மட்டுமே கையொப்பமிட்டாலும், இவை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினராலும் சரிபார்க்கப்பட்டு சான்றளிக்கப்பட்டுள்ளன.	வலுவான உள்ளக கட்டுப்பாடுகளை நிறுவ வேண்டும்.